

Mat

Chapter 16

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 καὶ προσελθόντες οἱ Φαρισαῖοι καὶ Σαδδουκαῖοι, περιέρχοντες
மற்றும் அணுகிவந்து - பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் சோதித்து
[G2532](#) [G4334](#) [G3588](#) [G5330](#) [G2532](#) [G4523](#) [G3985](#)
- ἐπηρώτησαν αὐτὸν σήμερον ἐκ τοῦ ὄρανου ἑαδέεῖξαι
கேட்டனர் அவரை அடையாளத்தை -இலிருந்து - வானத்திலிருந்து காட்ட
[G1905](#) [G0846](#) [G4592](#) [G1537](#) [G3588](#) [G3772](#) [G1925](#)
- αὐτοῖς.
அவர்களுக்கு
[G0846](#)

பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

- 2 ὁ δὲ ἀποκριθεὶς εἶπεν αὐτοῖς, Ὅψιας γενόμενης,
- -ஆனால் பதிலளித்து சொன்னார் அவர்களுக்கு மாலை ஆகும்போது
[G3588](#) [G1161](#) [G0611](#) [G3004](#) [G0846](#) [G3798](#) [G1096](#)
- λέγετε, Εὐδία: παρράζει γὰρ ὁ ὄρανός.
சொல்கிறீர்கள் நல்ல-வானிலை சிவக்கிறது ஏனெனில் - வானம்
[G3004](#) [G2105](#) [G4449](#) [G1063](#) [G3588](#) [G3772](#)

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.

- 3 καὶ παρῶ, Σήμερον χεῖμυς; παρράζει γὰρ, στυγνῶδωσ,
மற்றும் காலையில் இன்று புயல் சிவக்கிறது ஏனெனில் மூர்க்கமாயிருக்கிற
[G2532](#) [G4404](#) [G4594](#) [G5494](#) [G4449](#) [G1063](#) [G4768](#)
- ὁ ὄρανός.
- வானம் - உண்மையிலேயே முகத்தை - வானத்தின் அறிகிறீர்கள்
[G3588](#) [G3772](#) [G3588](#) [G3303](#) [G4383](#) [G3588](#) [G3772](#) [G1097](#)
- διακρίνειν, τὰ δὲ σήμερον τῶν καιρῶν, ὁ
பகுத்தறிய - -ஆனால் அடையாளங்களை - காலங்களின் இல்லை
[G1252](#) [G3588](#) [G1161](#) [G4592](#) [G3588](#) [G2540](#) [G3756](#)
- δύνασθαι!
இயலவில்லை
[G1410](#)

உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?

4	γενεὰ தலைமுறை G1074	πονηρὰ பொல்லாத G4190	καὶ மற்றும் G2532	μοιχαλὶς, விபசாரமான G3428	σημεῖον அடையாளத்தை G4592	ἐπαζήτηεῖ, தேடுகிறது G1934	καὶ மற்றும் G2532	
	σημεῖον அடையாளம் G4592	ὡς இல்லை G3756	δοθῆσεται கொடுக்கப்படும் G1325	ἀπὸ, ἃ அதற்கு G0846	εἰ ஓழிய G1487	μὴ இல்லை G3361	τὸ - G3588	σημεῖον அடையாளம் G4592
	Ἰωάν. யோனாவின் G2495	καὶ மற்றும் G2532	καταλαπὼν விட்டுவிட்டு G2641	ἀποὺς அவர்களை G0846	ἄπαυλθεν. போய்விட்டார் G0565			

இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.

5	Καὶ மற்றும் G2532	ἐλθόντες வந்து G2064	οἱ - G3588	μαθηταὶ சீடர்கள் G3101	εἰς -க்குள் G1519	τὸ - G3588	πάρεαν, அக்கரைக்கு G4008	ἐπελάθοντο ἄρτους மறந்தனர் அப்பங்களை G1950 G0740
	λαβεῖν. எடுக்க G2983							

அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.

6	ὁ - G3588	δὲ -ஆனால் G1161	Ἰησοῦς இயேசு G2424	εἶπεν சொன்னார் G3004	ἀποὺς, அவர்களுக்கு G0846	Ἵρᾶτε பாருங்கள் G3708	καὶ மற்றும் G2532
	προσέχετε எச்சரிக்கையாயிருங்கள் G4337		ἀπὸ -இலிருந்து G0575	τῆς - G3588	ζύμης புளிப்பமாவிலிருந்து G2219	τῶν - G3588	Φαρισαίων பரிசேயர்களின் G5330
	καὶ மற்றும் G2532	Σαδδουκαίων. சதுசேயர்களின் G4523					

இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.

7	οἱ - G3588	δὲ -ஆனால் G1161	διελογίζοντο யோசித்துக்கொண்டிருந்தனர் G1260	ἐν -இல் G1722	ἐαυτοῖς, தங்களுக்குள் G1438	λέγοντες, சொல்லி G3004	ὅτι என்று G3754
	ἄρτους அப்பங்களை G0740	ὡς இல்லை G3756	ἐλάβομεν. எடுத்தோம் G2983				

நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

8	γνοὺς அறிந்து G1097	δὲ, -ஆனால் G1161	ὁ - G3588	Ἰησοῦς இயேசு G2424	εἶπεν, சொன்னார் G3004	τί ஏன் G5101	διελογίζεσθε யோசிக்கிறீர்கள் G1260	ἐν -இல் G1722
	ἐαυτοῖς, உங்களுக்குள் G1438	ὀλιγόπιστοι, அற்பவிசுவாசிகளே G3640	ὅτι என்று G3754	ἄρτους அப்பங்களை G0740	ὡς இல்லை G3756	ἔχετε? உடையீர்களா G2192		

இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?

9	οὐαω இன்னும் G3768	voε̄ιτε, புரிந்துகொள்ளவில்லையா G3539	οὐδὲ இல்லையா G3761	μνημονε̄υετε நினைவுசும்கிறீர்கள் G3421	τοὺς πέντε - ஐந்து G3588 G4002		
	ἄρτους அப்பங்களை G0740	τῶν - G3588	πεντακισχυλίων, ஐயாயிரத்தின் G4000	καὶ மற்றும் G2532	πόσοις எத்தனை G4214	κοφίνους கூடைகளை G2894	ἐλάβετε? எடுத்தீர்கள் G2983

இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

10	οὐδὲ இல்லையா G3761	τοὺς ἑπτὰ - ஏழு G3588 G2033	ἄρτους அப்பங்களை G0740	τῶν - G3588	τετρακισχυλίων, நாலாயிரத்தின் G5070	καὶ மற்றும் G2532	πόσοις எத்தனை G4214
	σπαρτίδας கூடைகளை G4711	ἐλάβετε? எடுத்தீர்கள் G2983					

ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுசும்காமலிருக்கிறீர்களா?

11	παῶς எப்படி G4459	οὐ இல்லை G3756	voε̄ιτε புரிந்துகொள்கிறீர்கள் G3539	οἷτι, என்று G3754	οὐ இல்லை G3756	παρὶ -குறித்து G4012	ἄρτων அப்பங்களைக்குறித்து G0740
	εἶπον சொன்னேன் G3004	ἑμῖν, உங்களுக்கு G4771	προσέχετε எச்சரிக்கையாயிருங்கள் G4337	δὲ -ஆனால் G1161	ἀπὸ -இலிருந்து G0575	τῆς - G3588	
	ζύμης புளிப்பமாவிலிருந்து G2219	τῶν - G3588	Φαρισαίων பரிசேயர்களின் G5330	καὶ மற்றும் G2532	Σαδδουκαίων? சதுசேயர்களின் G4523		

பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

12	τότε அப்போது G5119	συνῆκαν புரிந்துகொண்டனர் G4920	οἷτι என்று G3754	οὐκ இல்லை G3756	εἶπεν சொன்னார் G3004	προσέχειν எச்சரிக்கையாயிருக்க G4337		
	ἀπὸ -இலிருந்து G0575	τῆς - G3588	ζύμης புளிப்பமாவிலிருந்து G2219	τῶν - G3588	ἄρτων, அப்பங்களின் G0740	ἀλλὰ ஆனால் G0235	ἀπὸ -இலிருந்து G0575	τῆς - G3588
	διότι போதனையிலிருந்து G1322	τῶν - G3588	Φαρισαίων பரிசேயர்களின் G5330	καὶ மற்றும் G2532	Σαδδουκαίων. சதுசேயர்களின் G4523			

அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

- 13 Ἐλθὼν δὲ ὁ Ἰησοῦς εἰς τὰ μέρη Καισαρείας τῆς
வந்து -ஆனால் - இயேசு -க்குள் - பகுதிகளில் கைசரியாவின் -
G2064 G1161 G3588 G2424 G1519 G3588 G3313 G2542 G3588
- Φιλίππου, ἦρῶτα τοῦς μαθητὰς αὐτοῦ, λέγων, Τίνα λέγουσιν
பிலிப்புவின் கேட்டார் - சீடர்களை அவருடைய சொல்லி யாராக சொல்கிறார்கள்
G5376 G2065 G3588 G3101 G0846 G3004 G5101 G3004
- οἱ ἄνθρωποι εἶνα τὸν Υἱὸν τοῦ ἀνθρώπου?
- மனிதர்கள் இருக்க - குமாரனை - மனிதனின்
G3588 G0444 G1510 G3588 G5207 G3588 G0444

பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

- 14 οἱ δὲ εἶπαν, Οἱ μὲν Ἰωάννην τὸν
- -ஆனால் சொன்னார்கள் - உண்மையிலேயே யோவானை -
G3588 G1161 G3004 G3588 G3303 G2491 G3588
- Βαπτιστήν; ἄλλοι δὲ Ἠλίαν; ἔτεροι δὲ Ἰερεμίαν,
ஞானஸ்நானியை வேறு -ஆனால் எலியாவை மற்றவர்கள் -ஆனால் எரேமியாவை
G0910 G0243 G1161 G2243 G2087 G1161 G2408
- ἢ εἶνα τῶν προφητῶν.
அல்லது ஒருவரை - தீர்க்கதரிசிகளின்
G2228 G1520 G3588 G4396

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

- 15 λέγει αὐτοῖς, Ὑμεῖς δὲ τίνα με λέγετε εἶνα?
சொல்கிறார் அவர்களுக்கு நீங்கள் -ஆனால் யாராக என்னை சொல்கிறீர்கள் இருக்க
G3004 G0846 G4771 G1161 G5101 G1473 G3004 G1510

அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

- 16 ἀποκριθεὶς δὲ, Σίμων Πέτρος εἶπεν, Σὺ εἶ ὁ Χριστὸς,
பதிலளித்து -ஆனால் சீமோன் பேதுரு சொன்னார் நீர் ஆகிறீர் - கிறிஸ்து
G0611 G1161 G4613 G4074 G3004 G4771 G1510 G3588 G5547
- ὁ Υἱὸς τοῦ Θεοῦ τοῦ ζῶντος.
- குமாரன் - தேவனின் - ஜீவனுள்ள
G3588 G5207 G3588 G2316 G3588 G2198

சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

- 17 ἀποκριθεὶς δὲ, ὁ Ἰησοῦς εἶπεν αὐτῷ, Μακάριος εἶ,
பதிலளித்து -ஆனால் - இயேசு சொன்னார் அவரிடம் பாக்கியமானவன் ஆகிறாய்
G0611 G1161 G3588 G2424 G3004 G0846 G3107 G1510
- Σίμων Βαρυωνᾶ! ὅτι σὰρξ καὶ αἷμα οὐκ ἄπακάλυψεν
சீமோன் பர்யோனா ஏனெனில் மாம்சம் மற்றும் இரத்தம் இல்லை வெளிப்படுத்தினது
G4613 G0920 G3754 G4561 G2532 G0129 G3756 G0601
- σοι, ἀλλ' ὁ Πατήρ μου, ὁ ἐν τοῖς οὐρανοῖς.
உனக்கு ஆனால் - பிதா என்னுடைய - -இல் - பரலோகத்திலுள்ள
G4771 G0235 G3588 G3962 G1473 G3588 G1722 G3588 G3772

இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

18	κὰν நானும்	δέ -ஆனால்	σοι உனக்கு	λέγω, சொல்கிறேன்	ὅτι என்று	ὁ நீ	εἶ ஆகிறாய்	Πέτρος, பேதுரு	καὶ மற்றும்
	G2504	G1161	G4771	G3004	G3754	G4771	G1510	G4074	G2532
	ἐπι -மேல்	ταύτη இந்த	τή -	πατέρα கற்பாறையின்மேல்	οἰκοδομησά கட்டுவேன்	μὲν என்னுடைய	τῆν -	ἐκκλησίαν, சபையை	
	G1909	G3778	G3588	G4073	G3618	G1473	G3588	G1577	
	καὶ மற்றும்	πύλας வாசல்கள்	θύρας பாதாளத்தின்	ὅς இல்லை	κατασχεύσασθαι மேற்கொள்ளாது	ἀπ'αὐτῶν. அதை			
	G2532	G4439	G0086	G3756	G2729	G0846			

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

19	ὧς கொடுப்பேன்	σοι உனக்கு	τὰς -	κλεῖδας திறவுகோல்களை	τήν -	βασίλειαν ராஜ்யத்தின்	τῶν -	ὀψωνῶν; பரலோகத்தின்	
	G1325	G4771	G3588	G2807	G3588	G0932	G3588	G3772	
	καὶ மற்றும்	ὅ எதை	ἐὰν ஆனாலும்	δῆσῃς கட்டுவாயோ	ἐπι -மேல்	τήν -	πύλην, பூமியில்	ἔσται இருக்கும்	ὀδεύων கட்டப்பட்டதாக
	G2532	G3739	G1437	G1210	G1909	G3588	G1093	G1510	G1210
	ἐν -இல்	ταῖς -	ὀψωνῶν; பரலோகத்தில்	καὶ மற்றும்	ὅ எதை	ἐὰν ஆனாலும்	λῆσῃς அவிழ்ப்பாயோ	ἐπι -மேல்	τήν -
	G1722	G3588	G3772	G2532	G3739	G1437	G3089	G1909	G3588
	πύλην, பூமியில்	ἔσται இருக்கும்	λελυμένων அவிழ்க்கப்பட்டதாக	ἐν -இல்	ταῖς -	ὀψωνῶν. பரலோகத்தில்			
	G1093	G1510	G3089	G1722	G3588	G3772			

பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

20	τότε அப்போது	διεστειλάτο கட்டளையிட்டார்	τοῖς -	μαθηταῖς, சீடர்களுக்கு	ἵνα -ஆக	μῆδενί ஒருவருக்கும்	εἰπάωσιν, சொல்லாதிருக்க
	G5119	G1291	G3588	G3101	G2443	G3367	G3004
	ὅτι என்று	ἀπόρως அவர்	ἔσται ஆகிறார்	ὁ -	Χριστός, கிறிஸ்து		
	G3754	G0846	G1510	G3588	G5547		

அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

21	Ἄπο -இலிருந்து G0575	τότε அப்போது G5119	ἦρξάτο தொடங்கினார் G0756	‹ο› - G3588	Ἰησοῦς இயேசு G2424	Χριστός கிறிஸ்து G5547	δεῖκνυεν காட்ட G1166	τοῖς - G3588
	μαθηταῖς சீடர்களுக்கு G3101	αὐτοῖς அவருடைய G0846	οἷτι என்று G3754	δεῖ வேண்டும் G1163	αὐτὸν அவர் G0846	εἰς -க்குள் G1519	Ἰεροσόλυμα எருசலேமுக்கு G2414	ἀπελθεῖν, போக G0565
	καὶ மற்றும் G2532	πολλὰ அநேக G4183	παθεῖν பாடுபட G3958	ἀπο -இலிருந்து G0575	τῶν - G3588	πρεσβυτέρων மூப்பர்களிலிருந்து G4245	καὶ மற்றும் G2532	
	ἀρχιερέων பிரதான-ஆசாரியர்களிலிருந்து G0749		καὶ மற்றும் G2532	γραμματέων, வேதபாரகர்களிலிருந்து G1122		καὶ மற்றும் G2532	ἀποκτανθῆναι, கொல்லப்பட G0615	
	καὶ மற்றும் G2532	τῆ - G3588	τρίτη மூன்றாம் G5154	ἡμέρᾳ நாளில் G2250	ἐγερθῆναι. எழுப்பப்பட G1453			

அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

22	καὶ மற்றும் G2532	προσλαβόμενος பிடித்துக்கொண்டு G4355	αὐτὸν, அவரை G0846	ὁ - G3588	Πέτρος பேதுரு G4074	ἦρξάτο தொடங்கினார் G0756	ἐπαυμάϊν கடிந்துகொள்ள G2008	
	αὐτῷ, அவரை G0846	λέγων, சொல்லி G3004	Ἰησοῦς இரக்கமாயிரும் G2436	σοι, உமக்கு G4771	Κύριε; ஆண்டவரே G2962	ὦς, இல்லை G3756	μὴ ஒருபோதும் G3361	ἔσται ஆகும் G1510
	σοι உமக்கு G4771	τοῦτο. இது G3778						

அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.

23	ὁ - G3588	δὲ -ஆனால் G1161	στραφείς திரும்பி G4762	εἶπεν சொன்னார் G3004	τῷ - G3588	Πέτρῳ, பேதுருவிடம் G4074	Ἰταγε போ G5217	ὀπίσω பின்னால் G3694
	μου, என்னுடைய G1473	Σατανᾶ! சாத்தானே G4567	σκάνδαλον இடறல் G4625	εἶ ஆகிறாய் G1510	ἐμοῦ. எனக்கு G1473	οἷτι ஏனெனில் G3754	ὦς இல்லை G3756	
	φρονεῖς நினைக்கிறாய் G5426	τὰ - G3588	τοῦ - G3588	Θεοῦ, தேவனுடையதை G2316	ἀλλὰ ஆனால் G0235	τὰ - G3588	τῶν - G3588	ἀνθρῶπων. மனிதர்களுடையதை G0444

அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

24	Τότε அப்போது G5119	ὁ - G3588	Ἰησοῦς இயேசு G2424	εἶπεν சொன்னார் G3004	τοῖς - G3588	μαθηταῖς சீடர்களுக்கு G3101	αὐτοῖ, அவருடைய G0846	εἶ ஆனால் G1487
	τῆς எவனாவது G5100	θέλει விரும்பினால் G2309	ὁπίσω பின்னால் G3694	μῶν என்னுடைய G1473	ἐλθεῖν, வர G2064	ἀπαρνησάσθω மறுக்கட்டும் G0533	ἐαυτὸν, தன்னையே G1438	
	καὶ மற்றும் G2532	ἁρᾶτω எடுக்கட்டும் G0142	τὸν - G3588	σταυρὸν சிலுவையை G4716	αὐτοῖ, அவனுடைய G0846	καὶ மற்றும் G2532	ἀκολουθεῖτω பின்பற்றட்டும் G0190	μολ. என்னை G1473

அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.

25	ὁς எவன் G3739	γὰρ ஏனெனில் G1063	ἐὰν ஆனாலும் G1437	θέλη விரும்புவானோ G2309	τὴν - G3588	ψυχὴν உயிரை G5590	αὐτοῖ அவனுடைய G0846	σῶσαι, இரட்சிக்க G4982
	ἀπολέσει இழப்பான் G0622	αὐτήν; அதை G0846	ὁς எவன் G3739	δ' -ஆனால் G1161	ἂν ஒருவேளை G0302	ἀπολέσῃ இழப்பானோ G0622	τὴν - G3588	ψυχὴν உயிரை G5590
	αὐτοῖ அவனுடைய G0846	ἔνεκεν -நிமித்தம் G1752	ἐμοῖ, என்னிமித்தம் G1473	εὐεργεσίᾳ கண்டடைவான் G2147	αὐτήν. அதை G0846			

தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.

26	τί என்ன G5101	γὰρ ஏனெனில் G1063	ὠφέληθησεται பயனடைவான் G5623	ἄνθρωπος, மனிதன் G0444	ἐὰν ஆனாலும் G1437	τὸν - G3588	κόσμον உலகத்தை G2889	ὄλον முழுவதும் G3650
	κερδίῃ, ஆதாயப்படுத்தினாலும் G2770	τὴν - G3588	δὲ -ஆனால் G1161	ψυχὴν உயிரை G5590	αὐτοῖ அவனுடைய G0846	ζῆμυοθῆ? நஷ்டப்படுத்தினால் G2210		
	ἢ அல்லது G2228	τί என்ன G5101	δῶσει கொடுப்பான் G1325	ἄνθρωπος மனிதன் G0444	ἀνάλλαγμα ஈடாக G0465	τῆς - G3588	ψυχῆς உயிருக்கு G5590	αὐτοῖ? அவனுடைய G0846

மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?

27	μέλλει வரப்போகிறார் G3195	γὰρ ஏனெனில் G1063	ὁ - G3588	Υἱὸς குமாரன் G5207	τοῦ - G3588	ἀνθρώπου மனிதனின் G0444	ἔρχεσθαι, வர G2064	ἐν -இல் G1722	τῇ - G3588
	δόξῃ மகிமையில் G1391	τοῦ - G3588	Πατρὸς பிதாவின் G3962	αὐτοῖ, அவருடைய G0846	μετὰ -உடன் G3326	τῶν - G3588	ἀγγέλων தூதர்களுடன் G0032	αὐτοῖ; அவருடைய G0846	
	καὶ மற்றும் G2532	τότε அப்போது G5119	ἀποδύσει கொடுப்பார் G0591	ἐκάστω ஒவ்வொருவனுக்கும் G1538	κατὰ -படி G2596	τὴν - G3588	παῖδων செயலின்படி G4234		
	αὐτοῖ. அவனுடைய G0846								

மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

28	ἀμὴν மெய்யாகவே G0281	λέγω சொல்கிறேன் G3004	ὑμῖν, உங்களுக்கு G4771	ὅτι என்று G3754	εἰσὶν இருக்கிறார்கள் G1510	τινὲς சிலர் G5100	τῶν - G3588	ἧδε இங்கே G5602	
	ἐστῶτων நிற்கிறவர்களில் G2476	οἵτινες எவர்கள் G3748	οὗ இல்லை G3756	μὴ ஒருபோதும் G3361	γέσονται சுவைப்பார்கள் G1089	θανάτου, மரணத்தை G2288	ἕως வரை G2193		
	ἀν ஒருவேளை G0302	Ἰδῶσιν காண்பார்கள் G3708	τὸν - G3588	Υἱὸν குமாரனை G5207	τοῦ - G3588	ἀνθιπώτου மனிதனின் G0444	ἐρχόμενον வருகிற G2064	ἐν -இல் G1722	τῇ - G3588
	βασίλειᾳ ராஜ்யத்தில் G0932	αὐτοῦ. அவருடைய G0846							

இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.